

- ▶ நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் இப்போது கிட்டத்தட்ட 11.4 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன! 16 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 91.4% ஆனோர் முதலாவது தடுப்பூசி மருந்தளவைப் பெற்றிருக்கின்றனர், அத்துடன் 77.8% ஆனோர் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுள்ளனர். 12-15 வயதிற்குட்பட்டவர்களில் 72.1% ஆனோர், தடுப்பூசியின் ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர் மற்றும் 26% ஆனோர் இப்பொழுது முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
- ▶ 80% ஆனோர் முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் எமது இலக்கை, வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ் எட்டும். இது ஒரு அருமையான சாதனை ஆகும். தடுப்பூசிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள உங்கள் எல்லோருக்கும், மற்றும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த, சமூகத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 399 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ ஹாலிடேஸ் பாயிண்ட் (Hallidays Point), வூல்கூல்கா (Woolgoolga), வெஸ்ட் வயலாங் (West Wyalong) மற்றும் குலர்கம்போன் (Gulargambone) ஆகிய இடங்களில் கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன. நீங்கள் இப்பகுதிகளில் வசிக்கிறீர்கள் அல்லது சமீபத்தில் இப்பகுதிகளுக்குச் சென்றிருந்தீர்கள் என்றால், தயவுசெய்து நோயறிஞர்களைக் கண்காணிக்கவும், பரிசோதனையை மேற்கொள்ளவும், அத்துடன் நீங்கள் இன்னும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், அதைப் போட்டுக்கொள்ளவும்.
- ▶ ஹண்டர் பிராந்தியத்தில் (Hunter region) அதிகரித்துவரும் நோய்த்தொற்றாளர்கள் பற்றியும், விக்டோரியாவின் எல்லையில் உள்ள சமூகங்களைப் பற்றியும் நாங்கள் கவலைகொண்டுள்ளோம்.
- ▶ பரந்த சிட்னி (Greater Sydney) மற்றும் பிராந்திய நியூ சவுத் வேல்ஸ் (regional NSW)-க்கு இடையேயான போக்குவரத்து, நவம்பர் 1 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, எங்கள் பிராந்திய சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கே ஆகும்.
- ▶ தடுப்பூசியின் இரட்டை மருந்தளவுகளுக்கான எமது 80% மைல்கல்லை வார இறுதியில் நாங்கள் எட்டுவோம் என்பதனால், அக்டோபர் 18 திங்கட்கிழமை முதல், நியூ சவுத் வேல்ஸ்-இல் முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுள்ளவர்களுக்காக, விதிமுறைகளில் பின்வரும் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்:
  - உங்கள் வீட்டிற்கு 20 பேர் வருகைதர அனுமதிக்கப்படுகின்றனர்
  - வெளியரங்குகளில் 50 பேர் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
  - திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு உச்சவரம்பு இல்லை
    - மீதமுள்ள மாற்றங்களை, [nsw.gov.au](https://nsw.gov.au) -இல் பார்வையிடுங்கள்

- ▶ நியூ சவுத் வேல்ஸ் மீண்டும் திறக்கப்படும் வேளை, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்றாலும் தயவுசெய்து கவனமாக இருங்கள், அத்துடன் மாற்றமடைந்துவரும் விதிமுறைகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் [nsw.gov.au](https://www.nsw.gov.au)-இல் கிடைக்கின்றன.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான் மிகவும் முக்கியமான விடயம் என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும், நீங்கள் சந்திக்கும் அனைத்து மக்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். கடுமையான நோயிலிருந்து பாதுகாப்பது குறிப்பாக மிகவும் முக்கியமாகும்.
  - நவம்பர் 1 முதல், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட சர்வதேச அல்லது மாநிலங்களுக்கு இடையேயான வருகையாளர்கள், வீட்டில் அல்லது விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் இனிமேல் வேண்டுகோள் விடுக்காது. பயணிகள், புறப்படுவதற்கு முன்னரே ஒரு PCR பரிசோதனையைச் செய்துகொள்ளுமாறும், தடுப்பூசி நிலைமையை நிரூபிக்கும் சான்றை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.